

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

பத்தேகம பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டுக் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உபபிரிவு சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புரையில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, பத்தேகம பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு கோட்பாடுகளுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், இந்த அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு கோட்பாடுகளுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம்இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இனங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி சபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய

முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,

- உரிய எழுத்துமூல சட்டத்திற்கு அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் பிரதேச சபை இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் அடங்கியுள்ளன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாட்டின் படி, பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குகின்றன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாட்டின் படி, முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களில் அடங்கியுள்ளன.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டில் மேற்கொள்ளப்பட்டிருந்த 04 நிர்மாண வேலைகள் தொடர்பான கடன்கொடுத்தோர் பெறுமதி ரூபா 240,000 தொகை குறைவாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	கடன் கொடுத்தோர் அட்டவணை மற்றும் பில்பத்திரப் பெறுமதியிடையே வித்தியாசமொன்று காணப்படுகின்றது என.	கடன் கொடுத்தோர் மீதி சரியாக கணக்கீடு செய்யப்பட வேண்டும்.
(ஆ) உள்ளூராட்சித் திணைக்களத்திலிருந்து நன்கொடையாக கிடைத்திருந்த ரூபா 325,125 தொகை பெறுமதியான மடிகணினிகள் சொத்தொன்றை கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.	எதிர் காலத்தில் சரியாக கணக்கீடு செய்யப்படும் என.	நிலையான சொத்துக்களின் கீழ் இனங்கண்டு கணக்கீடு செய்ய வேண்டும்.
(இ) மீளாய்வாண்டு இறுதியில் உள்ளவாறு 17 செலுத்த வேண்டிய கடன் கொடுத்தோர் மீதிகளுக்காக ரூபா 201,864 இற்கான கடன் கொடுத்தோர் ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை.	எதிர் காலத்தில் சரியாக கணக்கீடு செய்யப்படும் என.	கடன் கொடுத்தோர் மீதி சரியாக கணக்கீடு செய்யப்பட வேண்டும்.
(ஈ) மூலதனச் செலவுகள் மேற்கொள்வதற்காக விடுவிக்கப்பட்டிருந்த நிலையான வைப்புக்களின் பெறுமதி ரூபா 25.48	வருடாந்த பாதீட்டின் மூலம் ஒதுக்கப்பட்டிருந்தமையால், ஆண்டிற்கான செலவு எனக்	சரியாக கணக்கீடு செய்தல் மேற்கொள்ள வேண்டும்.

மில்லியன் தொகை ஆண்டிற்கான வருமானம் கணித்து கணக்கீடு
பெறுவனவுகள் என கணக்கீடு செய்யப்பட்டது என.
செய்யப்பட்டிருந்தமையால், மீளாய்வாண்டின்
வருமானம் அந்தப் பெறுமதியினால் மிகைக்
கணிக்கப்பட்டிருந்தது.

- (உ) பத்தேகம் நகர மண்டபம், பத்தேகம் எதிர் காலத்தில் சரியாக சரியான பெறுமதியை
தகனசாலை மற்றும் வந்துரப நகர மண்டபம் கணக்கீடு செய்யப்படும் என. கணக்கீடு செய்ய
என்பவற்றில் நிறுவப்பட்டுள்ள ரூபா 4.14 வேண்டும்.
மில்லியன் பெறுமதியான சோலா பெனலின்
பெறுமதி ரூபா 2.07 மில்லியன்
தொகையினால் குறைவாக கணக்கீடு
செய்யப்பட்டிருந்தது.
- (ஊ) தலைமை அலுவலகத்தின் மேல் மாடியின் எதிர் காலத்தில் சரியாக சரியான பெறுமதியை
நிர்மாணித்தல் செலவு ரூபா 0.67 மில்லியன் கணக்கீடு செய்யப்படும் என. கணக்கீடு செய்ய
தொகை மிகையாக கணக்கீடு வேண்டும்.
செய்யப்பட்டிருந்தது.
- (எ) சபையினால் 2018 மற்றும் 2019 ஆண்டுகள் எதிர் காலத்தில் சரியாக மிகை ஒதுக்கத்திற்காக
தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள ரூபா கணக்கீடு செய்யப்படும் என. நிதிக்கூற்றுக்களில்
11.18 மில்லியனிற்காக முத்திரைக் கட்டண சீராக்கல் செய்ய
மிகை ஒதுக்கத்திற்காக நிதிக்கூற்றுக்களில் வேண்டும்.
சீராக்கல் மேற்கொண்டிருக்கவில்லை.
- (ஏ) மீளாய்வாண்டின் போது சபைக்கு உரித்தான 03 எதிர் காலத்தில் சரியாக குறிப்பிட்ட செலவுகள்
முன்பள்ளிகள் நிர்மாணிப்பதற்காக கணக்கீடு செய்யப்படும் என. காணி கட்டிடங்களின்
மேற்கொள்ளப்பட்டிருந்த ரூபா 716,059 கீழ் மூலதனப்படுத்த
இற்கான மூலதனச் செலவு காணிகள் மற்றும் வேண்டும்.
கட்டிடங்களின் கீழ் கணக்கீடு
செய்திருக்கவில்லை.

1.7 இணங்காமை

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை
சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

சட்டங்கள் பிரமாணங்களுடனான தொடர்பு	விதிகள், இணங்காமைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை சோசலிச நிதிப் கோவையின் பிரமாணம் 137(2)	சனநாயக குடியரசின் பிரமாணக் நிதிப் பொறியியலாளரின் பரிந்துரையின்றி, சபைக்குச் சொந்தமான வாகனமொன்றின் திருத்த வேலைக்காக ரூபா 100,000 தொகை முற்பணம் செலுத்தப்பட்டிருந்தது.	எதிர் காலத்தில் நிதிப் பிரமாணங்களின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.	இவ்வாறான திருத்த வேலைகள் தொடர்பாக கொடுப்பனவு மேற்கொள்ள முன்னர் இயந்திரப் பொறியியலாளரின் பரிந்துரை பெற்றுக்கொள்ளப்பட வேண்டியதுடன், அவ்வாறு மேற்கொள்ளப்படாத உத்தியோகத்தர்கள்

பொறுப்பாளிகளாக
ஆக்கப்பட வேண்டும்.

(ஆ) 2001 ஆகஸ்ட் 22 திகதிய 18/2001 இலக்கம் கொண்ட பொது நிருவாகச் சுற்றறிக்கை சுற்றறிக்கையின் விதிமுறைகளுக்கு இணக்கமின்றி சபையின் உத்தியோகத்தர்கள் வருடங்களுக்கும் 11 இற்கும் இடைப்பட்ட காலம் ஒரே சேவை நிலையத்தில் கடமையாற்ற சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. இணங்குகின்றேன் என. இடமாற்றக் கொள்கையின் படி மற்றும் சுற்றறிக்கை விதிமுறைகளின் படி குறிப்பிட்ட உத்தியோகத்தர்களை பொருத்தமான விதத்தில் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக் கூற்றுக்களின் படி 2024 திசெம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 34.26 மில்லியன் தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு நேரொப்ப முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 37.24 மில்லியன் தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரி மற்றும் வரி	7,526,443	9,278,951	8,998,001	11,100,348	7,526,443	7,778,380	6,009,653	10,819,398
வாடகை	19,715,780	11,876,164	11,840,507	152,193	19,715,780	4,772,115	4,875,790	116,536
அனுமதிப் பத்திரக் கட்டணம்	1,733,200	521,962	560,362	131,500	1,733,200	1,093,826	923,926	169,900
ஏனைய வருமானங்கள்	17,665,456	23,093,269	23,933,467	1,270,910	17,656,673	16,233,477	16,147,720	2,111,108
	46,640,879	44,770,346	45,332,337	12,654,951	46,632,096	29,877,798	27,957,089	13,216,942

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

சபையின் வருமானம் சேகரித்தல் செயலாற்றுகை தொடர்பாக அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) வீதவரியும் வரியும்		
(i) மீளாய்வாண்டு ஜனவரி 01 திகதியில் உள்ளவாறு ரூபா 10.82 மில்லியனிற்கான நிலுவை வீதவரி மற்றும் வரி மீதி காணப்பட்டதுடன், வருட இறுதியளவில் ரூபா 11.1 மில்லியன் வரை அதிகரித்திருந்தது. ஆண்டின் போது 2085 அலகுகள் தொடர்பாக வீதவரி ரூபா 5.6 மில்லியனிற்காக சிட்டையிடப்பட்டிருந்த போதிலும், அவற்றில் 1022 அலகுகளிற்காக ரூபா 2.84 மில்லியன் மாத்திரம் அறவீடு செய்யப்பட்டிருந்தது.	ஏற்றுக்கொள்கின்றேன்.	நிலுவை வருமானத்தை விரைவாக அறவீடு செய்யப்பட வேண்டும்.
(ii) நாளாந்தம் உக்காத குப்பைகள் 1 – 1.5 தொன்களுக்கு இடைப்பட்ட தொகையொன்று சேகரிக்கப்பட்டிருந்த போதிலும் குப்பை வரி அறவீடு செய்தல் தொடர்பான துணை விதி ஆக்கி குப்பை வரி அறவீடு செய்வதற்காக நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	ஏற்றுக்கொள்கின்றேன்.	துணை விதி ஆக்கப்பட்டு வர்த்தக நிதியங்களிலிருந்து சேகரிக்கப்படுகின்ற உக்கக்கூடிய மற்றும் உக்காத குப்பைகளுக்காக குப்பை வரி அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ஆ) ஏனைய வருமானங்கள்

மாகாண சபையின் பிரதான செயலாளரிடம் மற்றும் ஏனைய அதிகாரிகளிடமிருந்து மீளாய்வாண்டு திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு பெறவேண்டிய நீதிமன்றத் தண்டப் பணம் ரூபா 4.84 மில்லியன் தொகை மற்றும் முத்திரைக் கட்டணம் ரூபா 82.35 மில்லியன் தொகை காணப்பட்டது.	ஏற்றுக்கொள்கின்றேன்.	முறையான வேலைத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு நிலுவை வருமானம் அறவீடு செய்வதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--	----------------------	--

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தின் மூலம் சாட்டப்பட்டுள்ள கருமங்கள் நிறைவேற்றுதல்

பிரதேச சபை அதிகாரச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் பொது மக்கள் சுகாதாரம், பொதுப் பயன்பாட்டு சேவைகள் மற்றும் பகிரங்க பொது வழிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்துதல் மற்றும் நிருவகித்தல் பொது மக்களின் சுகபோகம், வசதி மற்றும் நலன்புரி ஆகிய சபையினால் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகளை நிறைவேற்றுதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

திண்மக் கழிவுப் பொருள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

சபையினால் சேகரிக்கப்படுகின்ற ஏற்றுக்கொள்கின்றேன். உக்காத குப்பைகளை மீள்சுழற்சி செய்வதற்கு முறையான செயற்திட்டமொன்று செயற்படுத்தப்படாமல் குப்பை செயற்களத்தில் குவிக்கப்பட்டு காணப்பட்டது. அதேபோல், சேதனப் பசளை உற்பத்தி மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தல் தொடர்பான மத்திய சுற்றாடல் அதிகாரசபையிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டிருக்கவில்லை.

குப்பை முகாமைத்துவத்திற்காக முறையான வேலைத் திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டியதுடன், மத்திய சுற்றாடல் அதிகாரசபையிலிருந்து சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.2 முகாமைத்துவத் திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

1978 இன் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் பிரிவு 10(6) இன் பிரகாரம் கட்டிட அனுமதிப்பத்திரமொன்று 02 வருடங்கள் மாத்திரம் கால நீடிப்பு செய்ய வேண்டும் எனினும், சபையினால் வழங்கப்பட்டிருந்த 130 கட்டிட அபிவிருத்தி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பாக கண்காணிப்பு மேற்கொண்டிருக்காததுடன், அங்கீகாரமற்ற நிர்மாண வேலைகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

கட்டிடம் அங்கீகரிக்கப்பட்டு ஒரு வருடத்தை மிகைத்துள்ள விண்ணப்பதாரிகளுக்கு இணக்கச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளும் படி எழுத்துமூலம் அறிவித்தல் மேற்கொள்ளப்பட்டிருந்தது என.

பொறுப்பான உத்தியோகத்தர் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.3 விளைவற்ற அல்லது குறை பயன்பாட்டு ஆதனங்கள் பொறித்தொகுதிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

(அ) 2021 ஆண்டு முதல் 2024 ஆண்டு வரை ரூபா 27.18 மில்லியன் தொகைக்கான செலவொன்று மேற்கொண்டு முழுமையாக நிர்மாணிக்கப்பட்டிருந்த கும்புக் செவன நகர பூந்தோட்டம் வருமானம் உழைக்கும் கருமம் ஒன்றிற்காக பயன்படுத்தாமல் விளைவற்றுக் காணப்பட்டது.

ஏற்றுக்கொள்கின்றேன்.

சொத்துக்கள் ஆக்கபூர்வமான பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன், அவ்வாறு மேற்கொள்ளப்படாமை தொடர்பாக பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ஆ) தனியார் கம்பனியொன்றினால் 2003 ஆண்டின் போது பொது வேலைகளுக்காக வழங்கப்பட்டிருந்த

ஏற்றுக்கொள்கின்றேன்.

இந்த சொத்துக்களை தயார்படுத்தி பொது மக்களுக்கு

நீச்சல் தடாத்துடனான 39 பர்சஸ் காணி
மீளாய்வாண்டு இறுதியளவிலும் காடுகள்
வளர்ந்து காணப்பட்டதுடன் எனவும்,
அதனை சபையின் வருமானத்தை
அதிகரித்துக்கொள்வதற்காக
ஈடுபடுத்தாமல் விளைவற்று
காணப்பட்டது.

பயன்படுத்தக்கூடியவாறு
மற்றும் சபைக்கு
வருமானம்
உழைக்கக்கூடியவாறு
பயன்படுத்துவதற்கு
நடவடிக்கை எடுக்க
வேண்டியதுடன்,
அவ்வாறின்றேல்
குறிப்பிட்ட காணியை
வேறு பொருத்தமான
வேலையொன்றுக்கு
ஈடுபடுத்த வேண்டும்.

3.4 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
சபைக்குச் சொந்தமாக ரூபா 640,000 தொகை பெறுமதியான வீதி விளக்கு டிரக்டர் வண்டியொன்று 09 வருட காலம் முதல் மற்றும் 03 டிரக்டர் டேலர்கள் 03 வருடங்களுக்கு மிகையான காலம் முதல் திருத்த வேலை மேற்கொள்வதற்கு அல்லது அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. மேலும், ரூபா 24.93 மில்லியன் தொகைக்கான மோட்டர் கிரேடர் இயந்திரத்தின் 131 எரிபொருள் லீட்டர்களுடன் 2024 ஜூன் 20 திகதியின் பின்னர் ஓட்டத்தில் ஈடுபடுத்தாமல் விளைவற்று காணப்பட்டது.	ஏற்றுக்கொள்கின்றேன்.	விரைவாக திருத்த வேலை மேற்கொண்டு பயன்படுத்துவதற்கு அல்லது சுற்றறிக்கை அறிவுரைகளின் படி அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.5 ஒப்பந்த நிருவாகத்தில் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
சபையினால் நிறைவேற்றப்பட்ட 02 நிர்மாண வேலைகளுக்காக 91.7 கனமீற்றர் கற்கள் போக்குவரத்து செய்தல் தூரம் அறுதியாக உறுதிப்படுத்தாமல் 20km முதல் போக்குவரத்து செய்யும் அடிப்படையில் போக்குவரத்து செய்வதற்காக ரூபா 113,754 தொகை மிகையாக செலுத்தப்பட்டிருந்தது.	கற்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் காணப்பட்டமையால் வழங்குனர்களிடம் கொள்வனவு செய்யப்பட்டது என.	மிகையாக செலுத்திய தொகையை அதற்கு பொறுப்பான உத்தியோகத்தர்களிடம் அறவீடு செய்ய வேண்டும்.

4 கணக்களிப் பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டிற்கான வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டத்தில் அடங்கியுள்ள ரூபா 20.6 மில்லியன் மதிப்பீடு செய்யப்பட்டிருந்த 09 செயற்திட்டங்கள் ஆண்டின் போது நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.	ஏற்றுக்கொள்கின்றேன்.	சபையின் வளங்கல் மற்றும் நிதியங்களின் வழங்குதல்களை கவனம் செலுத்தி செயல் நடவடிக்கைத் திட்டங்கள் அறிவியல் ரீதியாக தயாரிக்கப்பட்டு செயற்படு நிலைமைக்கு ஆக்க வேண்டும்.